

Refugee Legal:

முக்கிய தகவல்கள்: TPV /SHEV ஆகிய விசாக்களை நிரந்தர விசாவாக மாற்றுதல்

முக்கிய மாற்றங்கள்

2023 பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் தற்காலிக பாதுகாப்பு விசா (TPV) அல்லது 'சேஃப் ஹேவன் எண்டர்பிரைஸ்' விசா (SHEV) தற்சமையம்வைத்திருப்பவர்கள், முன்பு வைத்திருந்தவர்கள் அல்லது அதற்காக விண்ணப்பித்துள்ளவர்கள், நிரந்தர 'ரிசொலூஷன் ஒஃப் ஸ்டேட்டஸ் விசா'வுக்குத் (RoS விசா) தகுதி பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிரந்தர RoS விசா வழங்கப்பட்டவர்கள், குடும்பத்துடன் மீண்டும் இணைந்துகொள்ளும் வாய்ப்பு உட்பட சகல நிரந்தர வதிவாளர்களுக்கு உள்ள அதே உரிமைகளையும் பயன்களையும் பெறுவர்.

RoS விசாவுக்குரிய தங்கள் உரிமைகளைப் பெறுவது தொடர்பில் அவர்கள் சட்ட உதவியை நாடுவது அத்தியவசியமானதாகும்.

இந்தத் தகவல் தாள் பின்வருவனவற்றை விளக்குகிறது:

- உங்களுக்கு நிரந்தர RoS விசா வழங்கப்படும் முறை; மற்றும்
- நீங்கள் இலவச சட்ட உதவியைப் பெறக்கூடிய முறை.

நிரந்தர RoS விசா பெறத் தகுதியுடையவர்கள் யார்?

உங்களுக்குப் பின்வரும் தகைமைகள் இருந்தால் RoS விசாவைப் பெற முடியும்:

- நீங்கள் தற்போது ஒரு TPV/SHEV-ஐ வைத்திருந்தால்; அல்லது
- நீங்கள் ஏற்கனவே ஒரு TPV/SHEV-ஐ வைத்திருந்திருந்தால்; அல்லது
- நீங்கள் உங்கள் முதலாவது TPV/SHEV-க்கு விண்ணப்பித்து, இறுதித் தீர்மானம் கிடைக்கும் வரை காத்திருப்பதாக இருந்தால்.

உங்கள் TPV அல்லது SHEV காலாவதியாகியிருந்தாலும், நீங்கள் RoS விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் (ஆனால் உங்கள் விசா இரத்துச் செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பிக்க முடியாது).

ஒரு RoS விசாவைப் பெறுவது எவ்வாறு

1. தற்போது TPV அல்லது SHEV விசாவை வைத்துள்ள ஆனால் அடுத்த TPV அல்லது SHEV விசாவைப் பெற விண்ணப்பிக்காதவர்கள்

உங்களுக்கு தற்போது ஒரு TPV அல்லது SHEV உள்ளதுடன் அடுத்த TPV அல்லது SHEV விசாவுக்கு விண்ணப்பித்திராவிட்டால், நீங்கள் ஒரு RoS விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

இது இரண்டு கட்டங்களாக நடைபெறும்:

- **கட்டம் 1: பெப்ரவரி மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை**, TPV/SHEV விசா உள்ள சிலருக்கு, RoS விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு உள்நாட்டிலுவல்கள் திணைக்களத்திடமிருந்து (இத்திணைக்களம்) எழுத்து மூலம் அழைப்புக் கடிதம் வரும். விரைவில் விசா காலவாதியாகவுள்ள மற்றும் ஏனைய முன்னுரிமை விடயங்களைக் கொண்டுள்ள ஆட்களுக்கு இத்திணைக்களம் அழைப்புக் கடிதங்களை அனுப்பும். இந்தக் கட்டத்தில் அனைவரும் விண்ணப்பிக்குமாறு அழைக்கப்படமாட்டார்கள். இந்த விசாவுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
- **கட்டம் 2: மார்ச் மாத இறுதியில் இருந்து**, TPV/SHEV வைத்துள்ள மற்ற அனைவரும் RoS விசாவுக்காக ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும். திணைக்களத்திடமிருந்து ஒரு அழைப்புக் கடிதம் இல்லாமல் உங்களால் விண்ணப்பிக்க முடியும்.

2. **அடுத்த TPV அல்லது SHEV விசாவுக்கு விண்ணப்பித்துள்ள ஆட்கள்**
நீங்கள் அடுத்த TPV அல்லது SHEV விசாவுக்கு விண்ணப்பித்திருந்து, அந்த விண்ணப்பம் தொடர்பில் இத்திணைக்களம் இறுதித் தீர்மானம் எடுத்திருக்காவிட்டால், நீங்கள் RoS விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் தற்போதைய TPV/SHEV விண்ணப்பம் தானாக RoS விசாவுக்கான விண்ணப்பமாக மாற்றப்படும், நீங்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. உங்கள் விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு ஏதேனும் மேலதிக தகவல்கள் அவசியமாயின் இத்திணைக்களம் உங்களைத் தொடர்புகொள்ளும்.

3. **தங்கள் முதலாவது TPV அல்லது SHEV விண்ணப்பத்திற்கான இறுதித் தீர்மானத்திற்காகக் காத்திருப்பவர்கள்**

நீங்கள் உங்கள் முதலாவது TPV அல்லது SHEV-க்காக விண்ணப்பித்து, எந்தவொரு தீர்மானமும் இது வரையில் கிடைத்திராவிட்டால், இத்திணைக்களம் உங்கள் விடயத்தை தொடர்ந்து மதிப்பீடு செய்யும். உங்கள் விடயத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால், அது தானாகவே RoS விசா வழங்கலுக்கு மாற்றப்படும். உங்கள் விடயம் இத்திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் IAA, AAT அல்லது நீதிமன்றங்களுக்கான உங்கள் மேன்முறையீடு வெற்றியளித்து, இத்திணைக்களத்திற்கு 'அனுப்பப்பட்டால்', RoS விசாவைப் பெறுவதற்கு நீங்கள் தகுதிபெறுவீர்கள்.

சட்ட உதவியைப் பெறுவது எப்படி

இந்த மாற்றங்கள் தொடர்பில் நீங்கள் சட்ட உதவியை நாடுவது அத்தியவசியமானதாகும். விக்டோரியாவிலும் தென் அவுஸ்திரேலியாவிலும் இலவச சட்ட உதவியைப் பெறுவதற்கு, 'ரெஃபியூஜீ லீகல்' (Refugee Legal) ஐத் தொடர்பு கொள்ளுங்கள்:

- 'ரெஃபியூஜீ லீகல்' TPV/SHEV மாற்றல் ஹொட்லைன் - திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 9.00 முதல் பி.ப. 5.00 வரை (03) 9413 0133 ஊடாக
- மின்னஞ்சல்: RoSVisa@refugeelegal.org.au
- இணையத்தளம்: www.refugeelegal.org.au